

## தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகம் மற்றும் அதன் தொகுதிகள் - 2013

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தினதும் அதன் தொகுதிகளினதும் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான திரட்டிய நிதி நிலைமைக்கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான திரட்டிய வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களையும் உள்ளடக்கிய 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) பிரிவு மற்றும் 1976 இன் 23 ஆம் இலக்க தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவக சட்டம் மற்றும் 1991 இன் 28 ஆம் இலக்க திருத்தப்பட்ட 24 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. துணைக் கம்பனியின் கணக்குகள் அதன் அங்கத்தவர்களால் நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றினால் கணக்காய்வு செய்யப்பட்டது. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வுச் சான்றுகள் போதியளவும் பொருத்தமானதும் என நான் நம்புகின்றேன்.

#### 1.4 முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

### 2 நிதிக்கூற்றுக்கள்

#### 2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம் - நிறுவகம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### முனைப்பழியுள்ள அபிப்பிராயம் - தொகுதி

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகம் மற்றும் அதன் துணைக்கம்பனியின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது திரட்டிய நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

##### 2.2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரகாரம் 2009/10 ஆம் ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய வரி வரவு ரூபா 189,830,059 தொகையைச் செலுத்துவதற்கோ அல்லது அதற்காக கணக்குகளில் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

##### 2.2.2 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மீளாய்வாண்டின் போது மூன்று உத்தியோகத்தர்களின் வருகை மற்றும் வெளியேறல் உறுதிப்படுத்தப்படாமல் சம்பளம் மற்றும் படிகளாக ரூபா 8,888,576 தொகை செலுத்தப்பட்டிருந்ததுடன் அதனை உறுதிப்படுத்துவதற்குரிய எழுத்து மூலச்சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.

(ஆ) தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தினை நவீனமயப்படுத்தும் போது அகற்றப்பட்ட பயன்படுத்தப்பட முடியாத பொருட்களின் பெறுமதி மதிப்பிடப்பட்டிருக்கவில்லை.

2.3 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

பின்வரும் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள்  
போன்றவற்றிற்கான தொடர்பு

இணக்கமின்மைகள்

(அ) 2011 இன் 10 ஆம் இலக்க  
தேசத்தைக் கட்டியெழுப்புதல்  
வரி (திருத்தச்) சட்டத்தின் 3(2)  
(iii) ஆம் பிரிவு

சகல பெறுவனவுகளையும் பெறவேண்டிய  
வருமானத்தின் அடிப்படையிலும் தேசத்தைக்  
கட்டியெழுப்புதல் வரி கணக்கிடப்பட வேண்டிய  
போதிலும், தேசிய வியாபார முகாமைத்துவ  
நிறுவகத்தினால் காசாக கிடைத்த பாடநெறிக்  
கட்டணங்கள் மாத்திரம் கணிப்பீடு  
செய்யப்பட்டிருந்தது.

(ஆ) இலங்கை சனநாயக  
சோசலிசக் குடியரசின் நிதிப்  
பிரமாணம்  
261(3)

காசேட்டில் போதியளவு பணம்  
இல்லாதிருக்கையில் கொடுப்பனவு பதிவுகள்  
அல்லது காசோலை எழுதப்படக் கூடாத  
போதிலும், மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல்  
உள்ளவாறு ரூபா 1,829,156 பெறுமதியான  
காசோலைகள் பதிவு செய்யப்பட்டமையால்  
அப்பெறுமதியால் காசேட்டின் மீதி  
மறைப்பெறுமதிக் கொண்டிருந்தது.

(இ) 2009 ஏப்ரல் 16 ஆம் திகதிய  
09/2009 ஆம் இலக்க பொது  
நிர்வாகச் சுற்றிக்கை

நிறுவனத் தலைவர் உட்பட அனைத்து  
உத்தியோகத்தர்களும் தமது சேவை  
நிலையத்திற்கான வருகை மற்றும் வெளிச்  
செல்லலை கைவிரலடையாளம் பதிவு செய்யும்  
இயந்திரத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.  
மேலும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு  
கொடுப்பனவு செய்யப்படும் மேலதிக நேரவேலை  
மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவு போன்ற  
நிரந்தர கடமை நேரத்திற்குப் பின்னர்  
செலுத்தப்படுகின்ற கொடுப்பனவுகளுக்கும்  
அக்காலம் கைவிரலடையாளம் பதிவு செய்யும்  
இயந்திரத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய  
போதிலும், அவ்வாறு  
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(ஈ) 2003 யூன் 02 ஆம் திகதிய  
பீஈஊ 12 ஆம் இலக்க  
சுற்றறிக்கையின் - 7.4.5 ஆம்  
பிரிவு

நிலையான சொத்துக்கள் தொடர்பாக  
நிறுவனத்தால் மீளாய்வாண்டின் போது பொருள்  
மெய்மையாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(உ) 2006 சனவரி 25 ஆம் திகதிய  
கொள்வனவு வழிகாட்டிக்  
கோவையின்

(i) 3.2 ஆம் பிரிவு

ரூபா 3,337,588 தொகை செலவு செய்து புதிய கணனி மென்பொருட்கள் தொகுதியொன்றைக் கொள்வனவு செய்யும் போது கேள்வி நடைமுறை செயற்பாட்டிற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

(ii) 4.3 ஆம் பிரிவு

மொத்தக் கிரய மதிப்பீடொன்று தயாரிக்கப்படாமல் ஒரே தடவையில் விலை கோரப்பட்டிருந்தது.

## 2.4 போதியளவு ஆதாரத்தினால் உறுதிப்படுத்தப்படாத கொடுக்கல்வாங்கல்கள்

1976 இன் 23 ஆம் இலக்க தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவக சட்டம் மற்றும் அதன் திருத்தங்களின் பிரகாரம் உருவாக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் பணிப்பாளர் பதவி மற்றும் 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலையின் பீடாதிபதியாக இரண்டு நிறுவகங்களில் இரண்டு பதவிகளில் கடமை புரிவதற்கு ஒரு நபருக்குள்ள சட்டரீதியான உரித்து யாதென்பது கணக்காய்விற்கு உறுதிப்படுத்தப்படவில்லை.

## 3. நிதி மீளாய்வு

### 3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களின் படி, 2013 திசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்காக நிறுவகத்தின் தேறிய இலாபம் 250,164,789 ஆக இருந்ததுடன், இதனோடொத்த முன்னைய ஆண்டின் தேறிய இலாபம் ரூபா 217,785,460 ஆக இருந்தது. அதன் பிரகாரம் மீளாய்வாண்டின் நிதி விளைவுகளில் ரூபா 32,379,329 தொகையான அதிகரிப்பொன்றாக இருந்ததுடன், பாடநெறி வருமானம் அதிகரித்தமை நிதி விளைவுகளில் அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தது.

### 3.2 திரட்டிய நிதிக்கூற்றுக்களில் பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு

மீளாய்வாண்டின் செயற்பாட்டு வருமானம், முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக 31 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன் வரிக்குப் பின்னரான இலாபம் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக 19 சதவீதமான அதிகரிப்பைக் காண்பித்தது. நிதிச் செலவினம் 2012 ஆம் ஆண்டிற்கு ஒப்பாக 423 சதவீதமான அதிகரிப்பைக் காண்பித்தது.

### 3.3 இணைப்பு விகிதம்

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் உரிமை மூலதனம் ரூபா 814,344,261 ஆக இருந்ததுடன், கடன் மூலதனம் ரூபா 1,417,524,425 ஆக இருந்தது. அதன் பிரகாரம் இணைப்பு விகிதம் (கடன்/ உரிமை மூலதனம்) 1.74 ஆக உயர் இணைப்பு நிலைமையில் காணப்பட்டது.

#### 4. செயற்பாட்டு மீளாய்வு

##### 4.1 முகாமைத்துவத் திறமையீனங்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகம் 5 ஆண்டுகளில் நடாத்திய பாடநெறிகள் மற்றும் சேர்க்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான தகவல்கள் கீழே காட்டப்பட்டுள்ளது.

ஆண்டு	உற்பத்தித்திறன் மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பிரிவு		முகாமைத்துவ தகவல் முறைமை பிரிவு	
	பாடநெறிகள் எண்ணிக்கை	சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை	பாடநெறிகள் எண்ணிக்கை	சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை
2009	166	4697	59	3513
2010	183	7014	61	3941
2011	184	7282	72	4141
2012	174	7008	71	3739
2013	193	7450	71	3504

மேற்குறித்த தகவல்களின் பிரகாரம் முகாமைத்துவ தகவல் முறைமைப் பிரிவில் மீளாய்வாண்டின் போது பாடநெறி எண்ணிக்கை மாற்றமுராது இருக்கையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது.

(ஆ) செயற்பாட்டு இலாபம்

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை செயற்பாட்டு இலாபம் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடப்பட்டு கீழே காட்டப்பட்டுள்ளது.

ஆண்டு	செயற்பாட்டு இலாபம் ரூபா	செயற்பாட்டு இலாப வேறுபாடு ரூபா	வேறுபாடு சதவீதமாக	சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை	மாணவர்களின் எண்ணிக்கை வேறுபாடு	வேறுபாடு சதவீதமாக
2009	357,778,605	-	-	8480	-	-
2010	511,155,236	153,376,631	42.9	10955	2475	29.2
2011	721,860,817	210,705,581	41.2	11423	468	4.3
2012	569,075,984	(152,784,833)	(21.2)	10787	(636)	(5.6)
2013	678,487,780	109,411,796	19.2	10954	167	1.5

2012 ஆம் ஆண்டின் போது பட்டப் படிப்பு பாடநெறிகள் இணைந்த பாடசாலையில் நடாத்தப்பட்டமையால் செயற்பாட்டு இலாபம் குறைவடைந்திருந்ததுடன், நிறுவகத்தின் மொத்த வருமானம் தொடர்பில் தாக்கமளித்த பிரதான காரணியாக அவதானிக்கப்பட்டது.

##### 4.2 சர்ச்சைக்குரிய கொடுக்கல்வாங்கல்கள்

2011 நவம்பர் 17 ஆம் திகதிய ஈசீ/4/1254/11 ஆம் இலக்க முதலீட்டுச் சபையின் கடிதத்தின் 6 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் பிரகாரம் தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலையை தாபிக்கும் செயற்திட்டம் முழுமையாக புதிய வியாபாரமொன்றாக இருக்க வேண்டிய போதிலும், காணப்படும் வியாபாரத்தை மீளமைத்தல் அல்லது இலங்கையில்

வியாபாரமொன்றின் வளங்களை மாற்றுவதாகவோ இருக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நிறுவகத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியால் தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் வாகனங்கள், கல்விசார் பதவியணி மற்றும் மற்றும் பட்டப் படிப்பு பாடநெறிகள் என்பவற்றை தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலைக்குப் பெற்றுக்கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

#### 4.3 இனங்காணப்பட்ட நடவடிக்கைகள்

நிறுவகத்தின் கட்டிடங்களை நவீனமயப்படுத்தும் போது பழைய யன்னல் கதவுகள் என்பவற்றைப் பாதுகாப்பாக அகற்றுவதற்காக ரூபா 89,775 தொகை செலுத்தப்பட்டிருந்தது. அகற்றப்பட்ட மரப் பலகையின் அளவு மற்றும் பெறுமதி தொடர்பாக அறிக்கையொன்று தயாரிக்கப்படாமல் இருந்ததுடன், அகற்றப்பட்ட பொருட்களை நிறுவகத்திற்குச் சாதகமான வகையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### 5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### 5.1 நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பித்தல்

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் 2013 ஆம் ஆண்டிற்காகத் திருத்தப்பட்ட திரட்டிய கணக்குகள் கணக்காய்விற்காக 2014 யூலை 24 ஆம் திகதியே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

##### 5.2 கணக்களிப்பொறுப்பு

2003 யூன் 02 ஆம் திகதிய பீஈடி 12 ஆம் இலக்க சுற்றறிக்கையின் 6.1 ஆம் பந்தியின் பிரகாரம் நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் சரியான தரவுகள் உள்ளடக்கப்படாதிருந்தமை அவதானிக்கப்பட்டது.

##### 5.3 பாதீட்டுக் கட்டுப்பாடு

மீளாய்வாண்டின் பாதீட்டு மற்றும் உள்ளபடியான செலவினங்களுக்கிடையே 26 செலவின விடயங்களில் முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் பாதீடானது ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியொன்றாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்காமை அவதானிக்கப்பட்டது.

#### 6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலான குறைபாடுகள் அவ்வப்போது நிறுவகத்தின் தலைவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) சொத்து முகாமைத்துவம்
- (ஆ) பாடநெறிகள் நடாத்தல்
- (இ) மனித வள முகாமைத்துவம்